

ॐ

## இஶாவாஸ்யோபநிஷத் ஈசாவாஸ்யோபநிஷத்<sup>3</sup>

**சாராம்**

இவ்வுபநிஷத் சக்லயஜார் வேதத்தில் அமைந்துள்ளது. இவ்வுலகம் அனைத்தும் ஈச்வரனால் வ்யாபிக்கப்பட்டுள்ளது என்று துவங்கு வதன் மூலம் ஈச்வரனுடைய ஸ்வரூபம் விளக்கப்படுகிறது. ஈச்வரன் இவ்வுலகுக்கு நிமித்த காரணமாகவும் உபாதான காரணம் ஆகவும் இருப்பதனால் உண்மையில் இவ்வுலகமே ஈச்வரனாக இருக்கின்றது. ஆகவேதான், ஈச்வரனால் இவ்வுலகமே வ்யாபிக்கப்பட்டுள்ளது என்ற வாக்யத்திற்கு, ஈச்வரனைப்பற்றிய ஞானத்தினால் இவ்வுலகமானது மறைக்கப்படவேண்டும் அதாவது உலகத்தில் உலகம் என்ற எண்ணத்தை நீக்கி, ஈச்வரன் என்ற உணர்வை வைக்கவேண்டும் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. இவ்விதம் ஈச்வரனைப் பற்றிய ஞானத்தைக் கொடுத்து, த்யாகத்தினால் உன்னைக் காப்பாற்றிக்கொள் என்றும் மற்றவர் பொருளை இச்சிக்காதே என்றும் உபநிஷத் அறிவுறுத்துகிறது (1).

யாரால் இந்த ஞானத்துக்கு வருவதற்கும் த்யாகத்துக்கும் தயாராக முடியவில்லையோ, அவர்கள் கர்மயோகப்படி வாழ்க்கையை மேற்கொண்டு தங்களைப் பண்படுத்தி வரவேண்டும். கர்மயோக வாழ்க்கை மேற்கொள்ளப்படும் பொழுது, கர்மமானது பந்தப் படுத்துவதற்குப் பதிலாக தகுதிப்படுத்துகிறது (2). இவ்விதம் ஞான யோகத்தையும் கர்ம யோகத்தையும் கூறியபின் அறியாமையில் இருப்பவர்களுடைய நிலை பேசப்படுகிறது. அஞானிகள் பிறந்து பிறந்து இறப்பதனால் அவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்பவர்களுக்கு நிகராகிறார்கள் (3). பரப்ரஹ்ம தத்துவமானது அத்யாரோப-அபவாத ந்யாயப்படி விளக்கப்படுகிறது. அத்யாரோபம் என்றால் ஏற்றி வைத்தல். அபவாதம் என்றால் நீக்குதல். ப்ரஹ்மத்திற்கு அல்லாததை ப்ரஹ்மனில் ஏற்றிவைத்து,

பின், ஏற்றிவைத்தது நீக்கப்படுகிறது. இவ்விதம் செய்வதன் மூலம் ப்ரஹ்மன் இரண்டற்ற தத்துவம் என நிலைநாட்டப்படுகிறது. பர ப்ரஹ்மத்தில் ஸ்தால, ஸுக்ஷம, காரண சரீரங்களும் அவற்றின் தன்மைகளும் ஏற்றிவைக்கப்பட்டு, பிறகு உன்மையில் இவை அனைத்தும் அற்றதாக பரப்ரஹ்ம தத்துவம் விளக்கப்படுகிறது (4,5).

மெய்ப்பொருளைப்பற்றிய ஞானத்தை அடைந்தவன், தன்னையும் மற்ற உயிரினங்களையும் எவ்விதம் பார்க்கிறான் என்ற ஞானியின் பார்வை கூறப்பட்டு, அவ்வித ஞானத்தின் பலனும் பேசப் படுகிறது (6, 7). உடல்களும் அதன் தன்மைகளும் அற்றது ஆத்ம தத்துவம் என்று விளக்கப்படுகிறது (8). இப்பகுதியுடன் ஆத்ம தத்துவ விசாரம் முடிவடைகிறது.

வேதத்தில் சொன்ன கர்மங்களை மட்டும் ஆசைவசப்பட்டு செய்தால் ஸ்வர்கம் முத ய லோகங்கள் பலனாகக் கிடைக்கின்றன. வேதத்தில் சொன்ன உபாஸனைகளை மட்டும் செய்தால் ஸ்வர்கத்தைக் காட்டிலும் மேலான சில லோகங்கள் பலனாகக் கிடைக்கின்றன. கர்மத்தையும் உபாஸனையையும் சேர்த்துச் செய்தால் ப்ரஹ்ம லோகம் பலனாக அடையப் பெறுகிறது. ப்ரஹ்மலோகம் அநித்தியமாக இருந்தபோதிலும், ஸம்ஸார வாழ்வில் அடையப்படும் உயர்ந்த பலனாகிறது. ஆகவே, கர்மத்தையும் உபாஸனையையும் தனித்தனியே செய்வதை உபநிஷத் நிந்தனை செய்து, இரண்டையும் சேர்த்துச் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அதுபோல் இங்கு இரு உபாஸனைகளைத் தனித்தனியே செய்வதைக்காட்டிலும் சேர்த்துச் செய்தால் அதிகப் பலன் என்று குறிப்பிடப்படுகிறது (9 - 14).

கடைசி நான்கு மந்த்ரங்கள் (15 - 18) ப்ரார்த்தனைகளாக அமைகின்றன. குறிப்பாக ஸுர்யதேவனை அழைத்து, ஸத்யத்தை மறைக்கின்ற திரையை நீக்க வேண்டுதல் விடுக்கப்படுகின்றது. மேலும், மரணகாலத்தில் மனமானது தான் செய்த நல்ல செயல்களை நினைவுகூரவேண்டும் என்றும் மரணத்திற்குப்

பிறகு நல்ல பாதையில் அழைத்துச் செல்லவேண்டும் என்றும் வேண்டுதல் விடுக்கப்படுகின்றது.

இவ்விதம் முதல் எட்டு மந்த்ரங்களில் ஆத்மதத்துவ விசாரம் நடைபெற்று, பிறகு கர்ம உபாஸனா விஷயத்தில் அடையப் படும் பலனைக் கூறி, ப்ரார்த்தனையுடன் உபநிஷத் முடிவடைகிறது.

## शान्तिपाठः का॒न्ति॑पा॒टः

पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते ।  
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ।  
ओं शान्तिः शान्तिः शान्तिः ॥

பூர்ணமத�்: பூர்ணமிதும் பூர்ணாத் பூர்ணமுத்ஸ்யதே |  
 பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசி,ஷ்யதே |  
 ஒம் சாந்தி: சாந்தி: சாந்தி: ||

**அட:** அது: அந்த (ஈச்வரன்) பூர்ணம் பூர்ணஸ்வரூபமானவர். இந்திதழம் இந்த (ஜீவன்) பூர்ணம் பூர்ணஸ்வரூபமானவன். பூர்ணத் பூர்ணாத் பூர்ணமான (ஈச்வரனிடமிருந்து) பூர்ணம் பூர்ணமான (ஜீவன்) உடச்சதே உத்திச்யதே தோன்றியுள்ளான். பூர்ணஸ்வரூபமான (ஜீவனுடைய) பூர்ணம் பூர்ணஸ்வரூபத்தை ஆடாய ஆதாய எடுத்துவிட்டால் பூர்ணம் பூர்ணம் ஏவ ஏவ மட்டும் அவஶிஷ்யதே அவசிஷ்யதே எஞ்சியுள்ளது. ஓ ஶாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி ஶாந்தி: சாந்தி: சாந்தி ஶாந்தி: சாந்தி: சாந்தி.

அந்த ஈச்வரன் பூர்ணஸ்வரூபமானவர். இந்த ஜீவன் பூர்ணஸ்வரூபமானவன். பூர்ணமான ஈச்வரனிடமிருந்து பூர்ணமான ஜீவன் தோன்றியுள்ளான். பூர்ணமான ஜீவனுடைய பூர்ணஸ்வரூபத்தை எடுத்துவிட்டால் பூர்ணம் மட்டும் எஞ்சியுள்ளது. ஒம் சாந்தி சாந்தி சாந்தி.

பூர்ணம் என்ற சொல்லுக்கு வரையறுக்கப்படாதது என்பது பொருள். காலத்தாலும் இடத்தாலும் குணத்தாலும் வரையறுக்கப் படாத்தாக உள்ளது, பூர்ணம் என்றும் ப்ரத்மன் என்றும் கூறப்படுகிறது. ஈசுவரனும் ஜீவனும் உண்மையில் பூர்ணமான தன்மையை யுடையவர்களே. வெளித்தோற்றுத்தில் வேற்றுமையே தவிர ஸ்வரூபத்தில் வேற்றுமை இல்லை. கடவும் அலைகளும் நீர்

ஸ்வரூபமாக இருப்பது போல், ஈச்வரனும் ஜீவனும் பூர்ணஸ்வரூபமானவர்கள் அதாவது ப்ரற்ம ஸ்வரூபமானவர்கள்.

**१. ईशा वास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् ।  
तेन त्यक्तेन भुञ्जीथाः मा गृथः कस्यस्विद् धनम् ॥**

1. ईशा<sub>1</sub> वास्यमिदं सर्वं यत्किञ्च ज्ञात्यां जगत् ।  
तेन त्यक्तेन पुण्ड्रेत्तोऽः मा गृथः कस्यस्विद् धनम् ॥

जगत्यां ज्ञात्यां यत्किञ्च यातेतारु जगत् ज्ञात्यां उलகम் உண்டோ इदं सर्वं इதும் ஸர்வம் அவையனைத்தும் ईशा ईशा<sub>1</sub> ஈச்வரனால் वास्यं वாஸ्यம் व्यापीक்கப்பட்டுள்ளது. तेन त्यक्तेन तेन त्यக्तेन त्याकத்தால் भुञ्जीथाः पुण्ड्रेत्तोऽः (उண்ண) காப்பாற்றிக் கொள். कस्यस्विद् कस्यस्विद् यாருடைய धनं तृणम् பொருளையும் मा अगृथः मा अक्षरुतः अपகारीक्क इச्चை கொள்ளாதே.

पூமியில் யாதொரு உலகம் உண்டோ, அவையனைத்தும் ஈச்வரனால் வ्यாபிக்கப்பட்டுள்ளது. த்யாகத்தால் உண்ணைக் காப்பாற்றிக் கொள். யாருடைய பொருளையும் अपकारीक्क इच्चை கொள்ளாதே.

2. कुर्वन्नेवे ह कर्माणि जिजीविषेच्छतँ समाः ।  
एवं त्वयि नान्यथेतोऽस्ति न कर्म लिप्यते नरे ॥
2. शुरुं वन्नेवे ह कर्माणि जीज्ञैविषेषक्तम्समाः ।  
एवम् त्वयि नान्यथेतोऽतोऽस्ति न कर्म प्र्यते नरे ॥

இह இஹ இங்கு (இவ்வுலகில்) कर्माणि கர्माणி கர्मங்களை कुर्वन् एव शुरुं वन्न चெய்து கொண்டுதான் ஶतं कृतम् नौरु समाः: ஸமाः: வருடங்கள் जिजीविषेत् जीज्ञैविषेषत் वாழவிரும்பவேண்டும். एवं एவம் இப்படி वிருम्पुकின்ற नरे नरो मனிதனாகிய त्वयि த்வயி உனக்கு इतः अन्यथा इतः अन्यथा<sub>2</sub> (செய ல் ஈடுபடுவதைத்

தவிற) வேறு வழி ந அस்தி ந அஸ்தி கிடையாது. கர்ம கர்ம (இவ்விதம் வாழ்வதனால்) செயலானது ந லிப்தே ந ப்யதே (உனக்கு) பந்தத்தை உண்டுபண்ணாது.

இவ்வுலகில் கர்மங்களைச் செய்து கொண்டுதான் நூறு வருடங்கள் வாழ விரும்பவேண்டும். இப்படி விரும்புகின்ற மனிதனாகிய உனக்கு செய ல் ஈடுபடுவதைத்தவிற வேறு வழி கிடையாது. இவ்விதம் வாழ்வதனால் செயலானது உனக்கு பந்தத்தை உண்டுபண்ணாது.

**३. அஸூரீ நாம தே லோகா: அந்தேன தமஸாவृதா: |  
தாம்ஸ்தே ப்ரேத்யாபி<sub>४</sub>கு<sub>३</sub>சு<sub>२</sub>ந்தி யே கே சாத்மஹனோ ஜனா: ||**

**3. அஸூரீ நாம தே லோகா: அந்தேன தமஸாவ் ருதா: |  
தாம்ஸ்தே ப்ரேத்யாபி<sub>४</sub>கு<sub>३</sub>சு<sub>२</sub>ந்தி யே கே சாத்மஹனோ ஜனா: ||**

**ஆத்மஹன:** ஆத்மஹன: தங்களை அழித்துக் கொள்கின்ற ஜனா: ஜனா: மனிதர்கள் யே கே ச யே கே எவர்களோ தே தே அவர்கள் அஸூரீ அஸூரீயா அஸூரீயா (என்ற) நாம நாம பெயருடைய அந்தேன அந்தேன அடர்ந்த தமஸா தமஸா இருளால் ஆவृதா: ஆவ்ருதா: முடப்பட்ட தே லோகா: தே லோகா: எந்த லோகங்கள் உண்டோ தான் தான் அதை (லோகங்களை) ப்ரேத்ய ப்ரேத்ய மரணத்துக்குப் பின் அபி஗ாஞ்சிதி அபி<sub>४</sub>கு<sub>३</sub>சு<sub>२</sub>ந்தி அடைகிறார்கள்.

தங்களை அழித்துக் கொள்கின்ற மனிதர்கள் எவர்களோ, அவர்கள் அஸூரீயா என்ற பெயருடைய அடர்ந்த இருளால் முடப்பட்ட எந்த லோகங்கள் உண்டோ, அந்த லோகங்களை மரணத்துக்குப் பின் அடைகிறார்கள்.

இங்கு லோகம் என்ற சொல் சரீரத்தைக் குறிக்கின்றது.

**४. அநேஜடெக் மனஸோ ஜவீய: நைந்஦ேவா ஆபூவந் பூர்வமஷத் |  
தங்குவதோऽந்யானத்யேதி திஷ்டத்ஸிமித்ரபோ மாதரிஶ்வா ஦஧ாதி ||**

4. அநேஜ்ஜேதேகம் மனஸோ ஜவீய:

நெனத்தேவா ஆப்னுவந் பூர்வமர்ஷித் |  
தத்தா<sub>4</sub>வதோந்யானத்யேதி  
திஷ்ட<sub>2</sub>த்தல்மிந்நபோ மாதுரிசுவா தத்தா<sub>4</sub>தி ||

**அனேஜத்** அநேஜ்ஜேத் (இந்த ஆத்மதத்துவம்) சலனமற்றது. ஏக் ஏகம் (அனைவருக்குள்ளும்) ஒன்றாக இருக்கிறது. மனஸः மனஸः மனதைக்காட்டிலும் ஜவீயः ஜவீயः வேகமாகச் செல்கிறது. எனத் தனத் இதை ஦ேவா: தேவா: இந்தரிங்கள் ந ஆப்ஸுவந் ந ஆப்னுவன் அடையவில்லை. (ஏனெனில் மனம் இதை நெருங்குவதற்கு) பூர்வ பூர்வம் முன்பே அர்ஷத் அர்ஷித் (இது) சென்றுவிட்டது. ஧ாவதः தா<sub>4</sub>வதः ஓடுகின்ற அந்யான் அன்யான் (தனக்கு) வேறாக உள்ள (இந்தரி யங்களை) தத் தத் அது அத்யேதி அத்யேதி கடந்து செல்கிறது. திஷ்டத் திஷ்ட<sub>2</sub>த் (அதே சமயம்) அசைவற்றது. **தஸ்மிந्** தல்மின் அதன் இருப்பில் மாதுரிசுவா ஹிரண்யகர்பர் அபः அபः கர்ம பலன்களை ஦ி஘ாதி தத்தா<sub>4</sub>தி வகுத்துக் கொடுக்கிறார்.

இந்த ஆத்ம தத்துவம் சலனமற்றது. அனைவருக்குள்ளும் ஒன்றாக இருக்கிறது. மனதைக்காட்டிலும் வேகமாகச் செல்கிறது. இதை இந்தரியங்கள் அடையவில்லை. ஏனெனில் மனம் இதை நெருங்குவதற்கு முன்பே இது சென்றுவிட்டது. ஓடுகின்ற தனக்கு வேறாக உள்ள இந்தரியங்களை அது கடந்து செல்கிறது. அதே சமயம் அசைவற்றது. அதன் இருப்பில் ஹிரண்யகர்பர் கர்ம பலன்களை வகுத்துக் கொடுக்கிறார்.

5. தदேஜதि தத்தை தத்துவமற்றது

தத்தரஸ்ய ஸ்வரஸ்ய தது ஸ்வரஸ்யாஸ்ய ஬ாஹதः ||

5. ததேஜதி தந்நைஜதி தத்தா<sub>4</sub>ரே தத்வந்திகே |

தத்தந்தரஸ்ய ஸ்வரஸ்ய தது ஸ்வரஸ்யாஸ்ய பாஹதः ||

தத் தத் அது ஏஜதி எஜதி. அசைகிறது. தத் தத் அது ந ஏஜதி ந எஜதி அசைவதில்லை. தத் தத் அது ரூரே தூரே தொலைவில் உள்ளது. தத் தத் உ அது அந்திகே அந்திகே அருகில் உள்ளது. தத் தத் அது அஸ்ய ஸ்வர்ஸ்ய அஸ்ய ஸ்வர்ஸ்ய இவை அனைத்திற்கும் அந்த: அந்த: உள்ளே உள்ளது. தத் தத் உ அது அஸ்ய ஸ்வர்ஸ்ய அஸ்ய ஸ்வர்ஸ்ய இவை அனைத்திற்கும் பாஹ்யத: வெளியே உள்ளது.

அது அசைகிறது. அது அசைவதில்லை. அது தொலைவில் உள்ளது. அது அருகில் உள்ளது. அது இவை அனைத்திற்கும் உள்ளே உள்ளது. அது இவை அனைத்திற்கும் வெளியே உள்ளது.

இங்கு அது என்ற சொல் ல் ப்ரஹ்ம ஸ்வரூபமாக உள்ள ஆத்ம தத்துவம் குறிப்பிடப்படுகிறது.

**6. யஸ்து ஸ்வாணி ஭ूதானி ஆத்மந्यோவானுபஶயதி ।  
ஸ்வர்஭ूதேஷு சாத்மானं ததோ ந விஜூகுப்பதே ॥**

**6. யஸ்து ஸ்வாணி பூதானி ஆத்மன் யோவானுபக்யதி ।  
ஸ்வாயுதேஷு சாத்மானம் ததோ ந விஜூகுப்பதே ॥**

ய: து ய: து யார் ஸ்வாணி ஭ूதானி ஸ்வாணி பூதானி அனைத்து உயிரினங்களையும் ஆத்மனி ஏவ அத்மனி ஏவ தன்னிடத்திலேயே அனுபஶ்யதி பார்க்கின்றாரோ ஸ்வர்஭ूதேஷு ஸ்வாயுதேஷு எல்லா உயிரினங்களிலும் ஆத்மான் ச அத்மானம் ச தன்னை (பார்க்கின்றாரோ அவர்) தத: தத: அதனால் (அவ்விதமான அறிவை அடைந்ததால்) ந விஜூகுப்பதே (யாரையும்) நிந்தனை செய்யமாட்டார்.

யார் அனைத்து உயிரினங்களையும் தன்னிடத்திலேயே பார்க்கின்றாரோ, எல்லா உயிரினங்களிலும் தன்னைப் பார்க்கின்றாரோ, அவர் அவ்விதமான அறிவை அடைந்ததால் யாரையும் நிந்தனை செய்ய மாட்டார்.

7. யस்மிந् ஸ்வர்ணி ஭ूதானி ஆत்மைவாழூ விஜானதः ।  
தત्र கோ மோஹः கः ஶோகः ஏகத்வமனுபश्यतः ॥
7. யஸ்மின் ஸர்வாணி பூதானி ஆத்மைவாழூ<sub>4</sub>த் விஜானதः ।  
தத்ர கோ மோஹः கः ஶோகः ஏகத்வமனுபச्यதः ॥

एकत्वं एकत्वम् छ्रुमेये अनुपश्यतः अनुपस्यतः पारक्किंर  
वना कवुम् विजानतः विज्ञानतः (उन्नमेये) अर्निपवना कवुम्  
उन्नलवनुक्कु यस्मिन् यस्मिन् ऎप्पेबामुतु सर्वाणि भूतानि  
सर्वाणि पूதानी ऎल्ला उपीरिणंकगुम् आत्मा एव आत्मा एव  
आत्मावाकवे अभूत् अपृत् आनतेऽत तत्र तत्त्र अप्पेबामुतु  
(अवगुक्कु) मोहः कः मोஹः कः मोकम् एतु. शोकः कः शोकः कः  
शोकम् एतु.

छ्रुमेये पारक्किंरवना कवुम् उन्नमेये अर्नि  
पवना कवुम् उन्नलवनुक्कु ऎप्पेबामुतु ऎल्ला उपीरि  
णंकगुम् आत्मावाकवे आनतेऽत, अप्पेबामुतु अवगुक्कु  
मोकम् एतु! शोकम् एतु!

8. स पर्यगाच्छुक्रमकायमत्रणं अस्त्राविरँशुद्धमपापविद्धम् ।  
कविर्मनीषी परिभूः स्वयम्भूर्यथातथ्यतोऽर्थान्  
व्यदधाच्छाश्वतीभ्यः समाभ्यः ॥
8. स पर्यगाच्छुक्रमकायमत्रणम् अस्त्राविरँशुद्धमपापविद्धम् ।  
कविर्मनीषी परिभूः स्वयम्भूर्यथातथ्यतोऽर्थान्  
व्यदधाच्छाश्वतीभ्यः समाभ्यः ॥

सः सः अवन् (आत्मा) पर्यगात् पर्यगात् एंकुम चेल्पवन्. शुद्ध  
क्कुक्रम् क्कुक्रमानवन्. अकायं अकायम् कर्माम् अर्नवन्. अत्रणं  
अवरणम् वेट्टुप्पटातवन्. अस्त्राविरं अस्त्राविरम् नरम्पु  
இல்லாதவன். शुद्धं क्कुक्रम् त्रायमेयानवन्. अपापविद्धं अपाप  
विक्कुक्रम् पापम् अर्नवन्. कविः कविः अनेत्तेयुम् अर्निपवन्.

**மனீषி** மனீஷி மனதை ஆள்பவன். **பரिभூ:** பரிஷு<sub>4</sub>: எல்லாமாக இருப்பவன். **ஸ்வயம்பு:** ஸ்வயம்பு<sub>4</sub>: தானே தோன்றியவன். **யாதாதயத:** யாதா<sub>2</sub>தத்யத: அவரவர்கள் செய்த கர்ம உபாஸனைகளுக்குத் தக்கபடி அர்஥ான் அர்தான் ஆற்றவேண்டிய கடமைகளை (வகுத்துக் கொடுக்கும் சக்தியை) **ஶாஶ்வதீஸ்ய:** சா<sub>2</sub>சுவதீப்பு<sub>4</sub>: அதிககாலம் இருக்கின்ற **ஸமாஸ்ய:** ஸமாப்பு<sub>4</sub>: ப்ரஜாபதிக்கு **வ்யதாத**<sub>2</sub> வ்யதா<sub>4</sub>த (ஈச்வரன்) கொடுத்தார்.

அந்த ஆத்மா எங்கும் செல்பவன். சுத்தமானவன். சரீரம் அற்றவன். வெட்டுப்படாதவன். நரம்பு இல்லாதவன். தூய்மையானவன். பாபம் அற்றவன். அனைத்தையும் அறிபவன். மனதை ஆள்பவன். எல்லாமாக இருப்பவன். தானே தோன்றியவன். அவரவர்கள் செய்த கர்ம, உபாஸனைகளுக்குத் தக்கபடி ஆற்றவேண்டிய கடமைகளை வகுத்துக்கொடுக்கும் சக்தியை அதிககாலம் இருக்கின்ற ப்ரஜாபதிக்கு ஈச்வரன் கொடுத்தார்.

ஆத்மாவைப்பற்றிய தன்மைகள் கூறப்பட்டு, இவ்வாதம் தத்துவமே ஈச்வரனாகவும் இருக்கும் தன்மை கூறப்படுகிறது. அந்தந்த ஜீவர்கள் செய்த கர்மத்திற்கேற்ற பலனை அவரவர்கள் அடைய வேண்டும் என்ற நியதியைப் ப்ரஜாபதிக்கு ஈச்வரன் புகட்டுகிறார்.

**9. அஞ்ச தம: பிவிஶந்தி யேவியாபுபாஸதே |**  
**ததோ ஭ूய இவ தே தம: ய உ வித்யாயார்தா: ||**

**9. அந்தம் தம: ப்ரவிசந்தி யேவித்யாமுபாஸதே |**  
**ததோ பூ<sub>4</sub>ய இவ தே தம: ய உ வித்யாயாம்ரதா: ||**

யே யே யார் அவிடாஂ அவித்யாம் கர்மத்தை உபாஸதே உபாஸதே (மட்டும்) அனுஷ்டிக்கிறார்களோ (அவர்கள்) **அஞ்ச தம:** அந்தம் தம: அடர்ந்த இருளை பிவிஶந்தி ப்ரவிசந்தி அடைகிறார்கள். யே உ யார் வித்யாயாம் உபாஸனையில் ரதா: ரதா: (மட்டும்) பற்று

உள்ளவர்களாக இருக்கிறார்களோ தே தே அவர்கள் தத: தத: அதைக் காட்டிலும் ஭ூய: இவ பூய: இவ அதிகமான தம: தம: இருளை (அடைகிறார்கள்).

யார் கர்மத்தை மட்டும் அனுஷ்டிக்கிறார்களோ, அவர்கள் அடர்ந்த இருளை அடைகிறார்கள். யார் உபாஸனயில் மட்டும் பற்று உள்ளவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் அதைக் காட்டிலும் அதிகமான இருளை அடைகிறார்கள்.

உடலாலும் வாக்காலும் செய்யப்படும் செயல் கர்மம் என்றும் மனதால் செய்யப்படும் த்யானம் உபாஸனம் என்றும் அழைக்கப் படுகிறது. வேதத்தில் கூறிய கர்மத்தை ஆசைவசப்பட்டு செய்வதால் அதன் பலனாக போகத்தை அனுபவிக்கிறான். போகத்துக்குச் செல்பவன் மோகங்கு ரூந்து விலகிச் செல்வதால் அடர்ந்த இருளை அடைவதாகக் கூறப்படுகிறது. உபாஸனைக்குப் பலன் அதிகம். ஆகவே உபாஸனையை செய்பவன் அதிக போகத்தை அடைவதால் மோகங்கு ரூந்து அதிகம் விலகுகிறான். ஆகவே அவன் அதிக இருளை அடைவதாகக் கூறப்படுகிறது.

## १०. अन्यदेवाहुर्विद्या अन्यदाहुरविद्यया । इति शुश्रम धीराणां ये नस्तद्विच्चयक्षिरे ॥

10. अन्यदेवाहुर्वित्त्यया अन्यदाहुरवित्त्यया ।  
इति कृष्णम् त्रिराणाम् ये नस्तद्विच्चयक्षिरे ॥

வி஦्यயா வித்யயா உபாஸனையால் அந்த ஏவ ஒரு பலன் உண்டாகின்றது என்று ஆகு: ஆஹு: கூறுகிறார்கள். அவி஦்யய அவித்யயா கர்மத்தினால் அந்த அன்யத் வேறு ஒரு பலன் உண்டாகின்றது என்று ஆகு: ஆஹு: கூறுகிறார்கள். இதி இதி இவ்விதம் ந: ந: எங்களுக்கு யே யார் தத् தத் அதை விச்சயக்ஷிரே விசக்கவிரே சொன்னார்களோ (அந்த) ஧ீராணாம் தீரார் களுடைய (வசனத்தை நாங்கள்) ஶுश்ரம சுக்ரும கேட்டிருக்கிறோம்.

உபாஸனையால் ஒரு பலன் உண்டாகின்றது என்று கூறுகிறார்கள். கர்மத்தினால் வேறு ஒரு பலன் உண்டாகின்றது என்று கூறுகிறார்கள். இவ்விதம் எங்களுக்கு யார் அதைச் சொன்னார்களோ, அந்த தீர்களுடைய வசனத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம்.

கர்மத்திற்கு குறைவான பலனும் உபாஸனைக்கு அதிக பலனும் உண்டு என்பது இங்கு கூறப்படும் மையக்கருத்து.

## ११. विद्यां चाविद्यां च यस्तद्वेदोभयँसह । अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमशनुते ॥

11. वित्त्यां यामं सावित्त्यामं च यस्तद्वेदोऽप्यमूलम् ।  
अवित्त्याया मृत्युं तीर्त्वा वित्त्यायामृतमश्नुते ॥

यः यः यार् विद्यां च वित्त्यामं च उपாஸனை அவி஦्यां च அவித्त्यामं च கர்மம் தत् உभयं ஸஹ தத் உप्यம் ஸஹ ஆகிய இரண்டையும் சேர்த்து வேத வேத, அனுஷ்டிக்கிறாரோ (அவர்) அவி஦्यயா அவித்த்யயா கர்மத்தினால் மृத்யும் மரணத்தை தீர்த்வா தாண்டி வி஦்யயா வித்த்யயா உபாஸனையினால் அமृத் அம்ருதம் தேவதா ஸ்வரூபத்தை அஶனுதே அச்சனுதே அடைகிறார்.

யார் உபாஸனை, கர்மம் ஆகிய இரண்டையும் சேர்த்து அனுஷ்டிக்கிறாரோ, அவர் கர்மத்தினால் மரணத்தைத் தாண்டி, உபாஸனையினால் தேவதா ஸ்வரூபத்தை அடைகிறார்.

கர்மத்தையும் உபாஸனையையும் சேர்த்து செய்வதால் ப்ரஹ்ம லோகத்தை அடைந்து அங்குள்ள தேவதை ஸ்வரூபமாக ஆகும் பலன் கிடைக்கிறது. இவையைத்தும் காம்யமாக அதாவது ஆசைவசப்பட்டு செய்யும் செய ண் பலன். நிஷ்காம்ய கர்மமாக அதாவது கர்மயோகமாக செய்தால் மனத்தூய்மையும் மனஞருமுகப் பாட்டையும் அடைந்து மோகஷத்திற்கு தகுதியை அடையலாம். இங்கு காம்யமாக செய்வதன் பலன் பேசப்பட்டுள்ளது.

१२. अन्थं तमः प्रविशन्ति येऽसम्भूतिमुपासते ।  
ततो भूय इव ते तमः य उ सम्भूत्याँरताः ॥

12. அந்த<sub>4</sub>ம் தம: ப்ரவிச்ந்தி யே|ஸம்பூதிமுபாஸதே |  
ததோ பூ<sub>4</sub>ய இவ தே தம: ய உ ஸம்பூத்யாம்ரதா: ||

யே யார் அஸம்஭ுதி அஸம்பூதிம் ப்ரக்ருதியை உபாஸதே உபாஸதே (மட்டும்) உபாஸிக்கிறார்களோ (அவர்கள்) அந்த<sub>4</sub>ம் தம: அடர்ந்த இருளை பிரவிச்ந்தி அடைகிறார்கள். யே உ யார் ஸம்஭ूत्यां ஸம்பூத்யாம் ஹிரண்யகர்ப உபாஸனையில் ரதா: ரதா: (மட்டும்) பற்று உள்ளவர்களாக இருக்கிறார்களோ தே தே அவர்கள் தத: தத: அதைக்காட்டிலும் ஭ूய: இவ பூ<sub>4</sub>ய: இவ அதிகமான தம: தம: இருளை (அடைகிறார்கள்).

யார் ப்ரக்ருதியை மட்டும் உபாஸிக்கிறார்களோ, அவர்கள் அடர்ந்த இருளை அடைகிறார்கள். யார் ஹிரண்யகர்ப உபாஸனையில் மட்டும் பற்று உள்ளவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் அதைக் காட்டிலும் அதிகமான இருளை அடைகிறார்கள்.

இங்கு இரண்டு உபாஸனைகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

1. ப்ரக்ருதி உபாஸனம் 2. ஹிரண்யகர்ப உபாஸனம். இரண்டும் போகத்தைக் கொடுப்பதால் இருளை அடைவதாக கூறப் பட்டுள்ளது. இவ்விரண்டிற்கும் வேவ்வேறு பலன் உள்ளது என்றும் இவ்விரண்டையும் சேர்த்து செய்தால் மாயையில் ஒடுங்கி அடுத்த ஸ்ருஷ்டிவரை லயமாகவே அதாவது பிறப்பின்றி இருக்கின்ற பலனும் இனி பேசப்படுகிறது. இங்கும் காம்யமாக செய்யப்படுவதால் வரும் பலனே கூறப்பட்டுள்ளது.

१३. अन्यदेवाहुः सम्भवाद् अन्यदाहुरसंभवात् ।  
इति शुश्रम धीराणां ये नस्तद्विच्चक्षिरे ॥

13. அந்யதேவாஹூ: ஸம்பு<sub>4</sub>வாத்<sub>3</sub> அந்யதாஹூரஸம்பு<sub>4</sub>வாத்<sub>3</sub> ।  
இதி சுக்ரும தீராணாம் யே நஸ்தத்விகசக்ஷிரே ॥

**ஸம்஭வாத்** ஸம்பு<sub>4</sub>வாத்<sub>3</sub> ஹிரண்யகர்ப உபாஸனைக்கு அந்த ஏவ அன்யத் ஏவ ஒரு பலன் உண்டாகின்றது என்று ஆஹ: ஆஹூ: கூறுகிறார்கள். **அஸம்஭வாத்** அஸம்பு<sub>4</sub>வாத்<sub>3</sub> ப்ரக்ருதி உபாஸனைக்கு அந்த அன்யத் வேறு ஒரு பலன் உண்டாகின்றது என்று ஆஹ: ஆஹூ: கூறுகிறார்கள். இதி இதி இவ்விதம் ந: ந: எங்களுக்கு யேயார் தத் தத் அதை விச்சுகிரே விகசக்ஷிரே சொன்னார்களோ (அந்த) ஧ீராண் தீராணாம் தீர்களுடைய (வசனத்தை நாங்கள்) ஶுश்ரும சுக்ரும கேட்டிருக்கிறோம்.

ஹிரண்யகர்ப உபாஸனைக்கு ஒரு பலன் உண்டாகின்றது என்று கூறுகிறார்கள். ப்ரக்ருதி உபாஸனைக்கு வேறு ஒரு பலன் உண்டாகின்றது என்று கூறுகிறார்கள். இவ்விதம் எங்களுக்கு யார் அதைச் சொன்னார்களோ, அந்த தீர்களுடைய வசனத்தை நாங்கள் கேட்டிருக்கிறோம்.

#### १४. ஸம்஭ுதிஂ ச விநாஶं ச யஸ்தவேதோ<sub>3</sub>பு<sub>4</sub>யம் ஸஹ । விநாஶேன மூது<sub>3</sub> தீவ்ரா ஸம்஭ுத்யாம்ருதமச்சுனுதே ॥

14. ஸம்பூ<sub>4</sub>திம் ச விநாச<sub>1</sub>ம் ச யஸ்தத்வேதோ<sub>3</sub>பு<sub>4</sub>யம் ஸஹ ।  
விநாசே<sub>1</sub>ன மருத்யும் தீர்த்வா ஸம்பூ<sub>4</sub>த்யாம்ருதமச்சுனுதே ॥

ய: ய: யார் (அ) ஸம்஭ுதிஂ ச விநாஶं ச (அ) ஸம்பூ<sub>4</sub>திம் ச விநாச<sub>1</sub>ம் ச ப்ரக்ருதி உபாஸனை, ஹிரண்யகர்ப உபாஸனை தத் துபய் ஸஹ தத் உபு<sub>4</sub>யம் ஸஹ ஆகிய இரண்டையும் சேர்த்தே வேத வேத, அனுஷ்டிக்கின்றாரோ (அவர்) விநாசே<sub>1</sub>ன ஹிரண்யகர்ப உபாஸனையால் மூது<sub>3</sub> மருத்யும் மரணத்தை தீவ்ரா தீர்த்வா தாண்டி (அ) ஸம்஭ுத்யா (அ) ஸம்பூ<sub>4</sub>த்யா ப்ரக்ருதி உபாஸனையால் அமூத் அமருதம் ப்ரக்ருதியுடன் லயமாகின்ற பலனை அஶுதே அங்குதே அடைகிறார்.

யார் ப்ரக்ருதி உபாஸனை, ஹிரண்யகர்ப் உபாஸனை ஆகிய இரண்டையும் சேர்த்தே அனுஷ்டிக்கின்றாரோ, அவர் ஹிரண்யகர்ப் உபாஸனையால் மரணத்தைத் தாண்டி, ப்ரக்ருதி உபாஸனையால் ப்ரக்ருதியுடன் லயமாகின்ற பலனை அடைகிறார்.

**१५. हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम् ।  
तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्ट्ये ॥**

15. हिरण्मयेण पात्रेण सत्यस्यापिहितम् मुखम् ।  
तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्ट्ये ॥

हिरण्मयेन ஹிரண்மயேன தங்கம் போன்ற ஒளிமயமான பாत்ரேண பாத்திரத்தினால் ஸத்யஸ்ய சத்யஸ்ய ஸத்யத்தின் முखம் முகம் வாசல் அபிஹிதம் அபிஹிதம் முடப்பட்டிருக்கிறது. பूषन् பूषன் ஸமீர்யதேவரே த்வம் நீங்கள் தத் தத் அதை ஸத்யாய ஸத்ய தர்மாய உன்மையான தர்மத்தை அனுஷ்டிக்கின்ற (என்னுடைய) ஦ृஷ்டே த்ருஷ்டயே பார்வைக்காக அபாவृණு அபாவृணு திறந்துவிடுவீர்களாக.

தங்கம் போன்ற ஒளிமயமான பாத்திரத்தினால் ஸத்யத்தின் வாசல் முடப்பட்டிருக்கிறது. ஸமீர்யதேவரே, நீங்கள் அதை, உன்மையான தர்மத்தை அனுஷ்டிக்கின்ற என்னுடைய பார்வைக்காகத் திறந்துவிடுவீர்களாக.

உலகில் உள்ள போகப்பொருள்கள் தங்கப்பாத்திரம் போல் உன்மையை மறைத்துள்ளன. நன்னென்றியில் இருக்கும் எனக்கு மோஹத்தை நீக்கி அருளவேண்டும் என்பது இங்கு ப்ரார்த்தனை.

**१६. पूषन्नकर्षं यम सूर्यं प्राजापत्यं व्यूहं रश्मीन्समूहं ।  
तेजो यत्ते स्तुपं कल्याणतमं तत्ते पश्यामि  
योऽसावसौ पुरुषः सोऽहमस्मि ॥**

16. பூஷந்திரேகர்வேஷ யம ஸுமர்ய  
 ப்ராஜாபத்ய வ்யூஹ ரச்மீந்ஸமஹ |  
 தேஜோ யத்தே ரூபம் கல்யாணதமம் தத்தே பச்யாமி  
 யோங்ஸாவஸெளா புருஷ: ஸோங்ஹுமஸ்மி ||

பூஷன் பூஷன் உலகை போஷிப்பவரே ஏக்ஷ ஏகர்வேஷ ஒருவராக செல்பவரே யம யம எல்லாவற்றையும் தன்வசம் வைத்துள்ளவரே ஸூர்ய ஸுமர்ய ஸுமர்யதேவரே பிராஜாபத்ய ப்ராஜாபதி யின் புத்ரரே ரஶ்மீந் ரச்மீன் கிரணங்களை வ்யூஹ வ்யூஹ விலக்கிக் கொள்வீராக. தேஜ: தேஜ: உங்கணமான ஒளியை ஸமூஹ ஸமஹ ஒடுக்கிக் கொள்வீராக. தே தே உங்களுடைய யத் கல்யாணதமம் யத் கல்யாணதமம் எந்த மங்களமான ஸ்ருபம் ரூபம் ரூபம் உண்டோ தத் தத் அதை தே தே உங்களுடைய (அருளால்) பஶ்யாமி பச்யாமி பார்ப்பேனாக. ய: ய: யார் அஸௌ புருஷ: அஸெளா புருஷ: இந்தப் புருஷரோ அஸௌ ஸ: அஸெளா ஸ: அவரே அஹ் அஸ்மி அஹம் அஸ்மி நானாக இருக்கிறேன்.

உலகைப் போஷிப்பவரே, ஒருவராக செல்பவரே, எல்லாவற்றையும் தன்வசம் வைத்துள்ளவரே, ஸுமர்யதேவரே, பிராஜாபதி யின் புத்ரரே, கிரணங்களை விலக்கிக் கொள்வீராக. உங்கணமான ஒளியை ஒடுக்கிக் கொள்வீராக. உங்களுடைய எந்த மங்களமான ரூபம் உண்டோ, அதை உங்களுடைய அருளால் பார்ப்பேனாக. யார் இந்தப் புருஷரோ அவரே நானாக இருக்கிறேன்.

17. வாயுரனிலமமृதமதே<sub>2</sub>த<sub>3</sub>ம் ப<sub>4</sub>ஸ்மாந்தம் ச<sub>1</sub>ரீரம் |  
 ஓம் க்ரதோ ஸ்மர க்ருதமஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதமஸ்மர ||

வாயு: வாயு: உட ல் உள்ள ப்ராணன் அமூத் அனில் அம்ருதம் அனிலம் மரணமற்ற வாயுவான (ஹிரண்யகர்ப்பரை அடையட்டும்). அத் திறகு இட் ஶரீர் இதும் ச<sub>1</sub>ரீரம் இந்த உடல் ஭ஸ்மாந் புஸ்மாந்தம்

சாம்பலாகட்டும். ஓ கிரதோ ஓ மனமே ஸ்மர நினைப் பாயாக. குத்தும் செய்யப்பட்டதை ஸ்மர ஸ்மர நினை. கிரதோ குத்தும் செய்யப்பட்டதை ஸ்மர ஸ்மர நினைப்பாயாக. குத்தும் செய்யப்பட்டதை ஸ்மர ஸ்மர நினை.

உட ல் உள்ள ப்ராணன் மரணமற்ற வாயுவான ஹிரண்ய கர்பரை அடையட்டும். பிறகு இந்த உடல் சாம்பலாகட்டும். ஓ மனமே, நினைப்பாயாக. செய்யப்பட்டதை நினை. மனமே, நினைப்பாயாக. செய்யப்பட்டதை நினை.

**१८. அग्ने नय सुपथा राये अस्मान्विश्वानि देव वयुनानि विद्वान् ।  
युयोधस्मज्जुहुराणमेनः भूयिष्ठं ते नम उक्तिं विधेम ॥**

18. அக்ஷேந நய ஸாபதா<sub>2</sub> ராயே  
அஸ்மாந்விக்ஷவானி தேவ வயுனானி வித்தவான் ।  
யுயோத்த<sub>4</sub>யஸ்மஜ்ஜாஹுராணமேனः  
பூ<sub>4</sub>யிஷ்டா<sub>2</sub>ம் தே நம உக்திம் விதே<sub>4</sub>ம ॥

அग्ने அக்ஷேந அக்னிதேவரே அस்மாந் அஸ்மாந் எங்களை ராயே ராயே கர்மபலனின் போகத்திற்காக ஸுபதா ஸாபதா<sub>2</sub> நல்ல பாதையில் நய நய அழைத்துச் செல்வீராக. ஦ேவ தேவ தேவனே விஶ்வானி விக்ஷவானி (நாங்கள் செய்த) அனைத்து வயுனானி வயுனானி கர்மங்களையும் உபாஸனைகளையும் வி஦்வான் வித்தவான் அறிந்துள்ள (நீங்கள்) அஸ்மத் அஸ்மத் எங்களிடமிருந்து சூராண் ஜாஹுராணம் கீழான என: ஏன: பாபத்தை யுயோத்தி<sub>4</sub> விலக்குவீராக. தே தே உங்களுக்கு ஭ூயிஷ்஠் பூ<sub>4</sub>யிஷ்டா<sub>2</sub>ம் வெகுவாய் நம: உக்திம் நமஸ்கார வசனத்தை வி஧ேம விதே<sub>4</sub>ம சமர்ப்பிக்கிறோம்.

அக்னிதேவரே, எங்களைக் கர்மபலனின் போகத்திற்காக நல்ல பாதையில் அழைத்துச் செல்வீராக. தேவனே, நாங்கள்

செய்த அனைத்துக் கர்மங்களையும் உபாஸனைகளையும் அறிந்துள்ள நீங்கள் எங்களிடமிருந்து கீழான பாபத்தை விலக்குவீராக. உங்களுக்கு வெகுவாய் நமஸ்கார வசனத்தைச் சமர்ப்பிக்கிறோம்.

மரணத்திற்குப்பின் நல்ல கதியை அடையவேண்டும் என்பது இங்கு வேண்டுதல்.

॥ ஈஶாவாஸ்யோபநிஷத் ஸமாபி ॥  
ஈசாவாஸ்யோபநிஷத் முடிவுற்றது.

\*\*\*\*\*